



Class - V Tamil November month notes

1. செய்யுள் : சிறுபஞ்ச மூலம்.
2. உரைநடை:வாரித்தந்த வள்ளல் (படக்கதை)
3. துணைப்பாடம் : தலைமைப்பண்பு (N.T)(கற்பித்தல் மட்டும்)
4. இலக்கணம் : இணைச் சொற்கள்

1.சிறுபஞ்ச மூலம் செய்யுள்

வினா-விடை:

1. கண்ணுக்கு அழகு எது ?

கண்ணுக்கு அழகு இரக்கம் கொள்ளும் பண்பாகும்.

2. காலுக்கு எது அழகைத் தருகிறது?

பிறரிடம் பொருளை வேண்டிச் செல்லாமல் இருப்பது காலுக்கு அழகைத் தருகிறது.

3. இசைக்கு அழகாக எது கூறப்படுகிறது ?

இசையை கேட்போர் அதனை நன்று என்று கூறுதல் இசைக்கு அழகாகும்.

4. அரசனுக்கு அழகைத் தருவது எது?

தன் நாட்டு மக்களை வருத்த மாட்டான் என்று பிறர் அவனை புகழ்ந்து கூறுதல் அரசனுக்கு அழகைத் தரும்.

(இ உரைநடை: (வாரித் தந்த வள்ளல்

வினா- விடை

1. பாணனின் குழந்தைகள் பசியால் வாடக் காரணம் என்ன?

பாணனின் வீட்டில் தானியங்களும் மாவும் தீர்ந்து விட்டதால், குழந்தைகள் பசியால் வாடினர்.

2. வல்வில் ஓரியின் சிறந்த பண்பு யாது ?

தன்னை நாடி வருபவர்களின் துயரைக் கண்டு வருத்த முற்று உடனடியாக அவர்களின் துயர் துடைப்பதே வல்வில் ஓரியின் சிறந்த பண்பு ஆகும்.

3. பரிசு பெற்ற பாணன், மன்னனை எவ்வாறு வாழ்த்தினான் ?

கற்ற கல்வி அறியாமை அகற்றுதல் போல, உற்ற துயர் துடைக்கும் வள்ளலே!.
உங்களின் குன்றாப் புகழ், கொடைப் பண்பு ஓங்குக ! வாழ்க! நீவிர் வாழ்க!
என்று பரிசு பெற்ற பாணன் மன்னனை வாழ்த்தினான்.

4. "வாழித்தந்த வள்ளல்" - இப்படக் கதை மூலம் நீவிர் அறிந்து கொண்டதை எழுதுக.

"வாரித்தந்த வள்ளல் " இப்படக் கதை மூலம் சங்க கால வள்ளல்கள். தமிழுக்கு புகழ்
சேர்க்கும் விதமாக தமிழ் பாடும் புலவர்களுக்கு பொருட்களைக் கொடுத்து
அவர்களை மகிழ்ச்சியுடன் வாழ உதவி செய்தனர் என்பதை அறிந்து கொண்டோம்.

4. இலக்கணம்
இணைச் சொற்கள்

நிரப்புக :

1. நாம் பேசும் போதும் எழுதும்போதும் இயல்பாகவே இரண்டிரண்டு சொற்களாக
வருவதே இணைச்சொற்கள்.

2. இணைச் சொற்கள் தொடர்களில் வரும் போது வரும் எப்போதும் சேர்ந்தே
வரும்.

3. இணைச் சொற்கள் நம்முடைய சொற்களஞ்சியத்தை

பெருக்குவதற்கு துணைபுரிகின்றன.

4. இணைச் சொற்கள் மூன்று வகைப்படும்.

அவை:

1 நேரிணை (வாடி வதங்கி)

2. எதிரிணை (இரவும் பகலும்)

2. செறியிணை (சின்னஞ்சிறிய)